



தற்காலிக திறன் பற்றாக்குறை விசா (துணைப்பிரிவு 482) அல்லது தற்காலிக வேலை (திறமையான) விசா (துணைப்பிரிவு 457)

COVID-19 சோதனையும் சிகிச்சையும்

உங்களிடம் விசா இல்லையென்றாலும், அல்லது உங்கள் விசா நிலை குறித்து உறுதியாக உங்களுக்கு தெரியாவிட்டாலும், நீங்கள் பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனின், மருத்துவ சிகிச்சை பெற்று COVID-19 தொற்றுக்கான பரிசோதனையை செய்யுங்கள்.

மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் இலவச COVID-19 சோதனை மற்றும் சிகிச்சையை வழங்குகின்றன.

- [அவுஸ்திரேலிய மூலதன வலயம்](#)
- [நியூ சவுத் வேல்ஸ்](#)
- [வட பிராந்தியம்](#)
- [குயின்ஸ்லாந்து](#)
- [தென் அவுஸ்திரேலியா](#)
- [தஸ்மானியா](#)
- [விக்டோரியா](#)
- [மேல் அவுஸ்திரேலியா](#)

என்னிடம் தற்காலிக திறன் பற்றாக்குறை விசா (துணைப்பிரிவு 482) அல்லது தற்காலிக வேலை (திறமையான) விசா (துணைப்பிரிவு 457) உள்ளது

தற்காலிக திறன் பற்றாக்குறை மற்றும் துணைப்பிரிவு 457 விசா வைத்திருப்பவர்கள் COVID-19 காரணமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் பணிநீக்கம் செய்யப்படாதவர்களுக்கு விசாவை அவ்வாறே செல்லுபடியாகும். சாதாரண ஏற்பாடுகளின்படி உங்கள் விசாவை நீட்டிக்க வணிக நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் விசா நிபந்தனைகளை மீறாமல் அல்லது தொழில் வழங்குனரின் கடமைகளை மீறாமல் வணிக நிறுவனங்களுக்கு உங்கள் வேலை நேரத்தை குறைக்க முடியும்.

நீங்கள் வேலையை இழந்திருந்தால் உங்களுக்கான வழிகள்

நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது வேலையில்லாமல் இருந்தால், 60 நாட்களுக்குள் வேறொரு தொழில் வழங்குனரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவஸ்திரேலியாவை விட்டு வெளியேற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

உங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாவிட்டால், நீங்கள் செல்லுபடியாகும் விசாவைப் பராமரிக்க வேண்டும் மற்றும் உரிய இடங்களில் அவஸ்திரேலியாவின் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுதல் வேண்டும்.

தற்போது COVID-19 க்கான முக்கியமான துறைகளில் பணியாற்றும் தற்காலிக பணி விசாக்களை வைத்திருப்பவர்கள் - குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, வயது மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு, அல்லது விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் ஈடுபடுவோர் - [தற்காலிக செயற்பாட்டு விசா \(துணைப்பிரிவு 408\) அவஸ்திரேலிய அரசு ஒப்புதல் அளிக்க ஒப்பந்த நிகழ்வு பிரிவு \(COVID-19 கொற்று நிகழ்வு விசா\).](#)

விசா உரித்தாளர்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

நீங்கள் வறுமையைத் தொட்டிருந்தும் பணிநீக்கம் செய்யப்படாவிட்டால், உங்கள் உடனடி வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாவிட்டால், 2019-20 நிதியாண்டில் உங்களுக்கு அவஸ்திரேலிய மேலதிக வரிவிதிப்பில் 10,000 டொலர்கள் வரை பெற்றுக்கொள்ளலாம்.

[மேலதிக மதிப்பீட்டிற்கான ஆரம்ப பிரவேசத்திற்கான ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம்](#) ஐப் பார்க்கவும்.

COVID-19 தொற்று நிலை விசா

உங்கள் தற்காலிக பணி விசா காலாவதியாகிவிட்டால், நீங்கள் ஒரு முக்கியமான துறையில் வேலை செய்யவில்லையென்றால், நுழைவு கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் வீடு திரும்ப முடியவில்லையென்றால், மற்றொரு விசாவிடக்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய முடியாது. நீங்கள் இன்னும் COVID-19 தொற்று நிலை வீசாவுக்கு தகுதியுடையவராக இருக்கலாம்.

ஆனால் வேறொரு வகை விசாவிடக்கான விண்ணப்பிக்க அவசியமானவற்றை ஏன் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். மேலும் விசா விண்ணப்பக் கட்டணத்தை (VAC) செலுத்த போதுமான நிதி உங்களிடம் இல்லை என்பதற்கான அறிக்கையும் சான்றுகளும் உங்கள் வசம் இருத்தல் வேண்டும்.